

# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

## බ්‍රිලන්කේස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්හමාණප් පත්තිරිකෙ

අතිවිශේෂයාණතු

අංක 2083/33 - 2018 අගෝස්තු මස 10 වැනි සිකරාදා - 2018.08.10

2083/33 ஆம் இலக்கம் - 2018 ஆம் ஆண்டு ஒக்டோ மாதம் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

## பகுதி I : தொகுதி (I) - பொது

## அரசாங்க அறிவித்தல்கள்

சுங்க அறிவித்தல்

சுங்கக் (திருத்தற) கட்டளைச் சட்டத்தின் 101(1) ஆம் பிரிவின் 235 ஆம் அத்தியாயத்திற்கு அமைவாக, எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மங்கள சமரவீர் ஆசியநான் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் நிதி மற்றும் வெசுசன ஊடக அமைச்சர் என்ற வகையில், சுங்கக் கிடங்குக் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தி செய்யும் வசதிகள், மருந்து உற்பத்தி செய்யும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் வசதிகள், தனிமக கழிவு முகாமைத்துவம் செய்யும் வசதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஏரிசுக்தி உற்பத்தி செய்யும் வசதிகள் ஆசியவற்றை நிர்மாணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட மூலதனைப் பொருள் பட்டியலை இறக்குமதி செய்தல்/ உள்நாட்டில் கொள்வனவு செய்தல் ஆசியவற்றுக்கான வசதிகளை வழங்குவதனை நோக்காகக் கொண்டு இதன் மூலம் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.

மங்கள சமரவீர்,  
நிதி மற்றும் வெசுன ஊடக அமைச்சர்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,  
கொழும்பு 01,  
2018, ஜூலை 10.

കൃഷ്ണൻ

- இந்தக் கட்டளை சுங்க (திருத்தறி) கட்டளைச் சட்டத்தின் 101(01) ஆம் பிரிவின் 235 ஆம் அத்தியாயத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுங்கக் கிடங்குக் திட்டத்தின் கீழ், பால் உற்பத்தி செய்யும் வசதிகள், மருந்து உற்பத்தி செய்யும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் வசதிகள், திண்மக் கழிவு முகாமைத்துவம் செய்யும் வசதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஏரிக்குதி உற்பத்தி செய்யும் வசதிகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட மூலதன பொருள் பட்டியலை இருக்குமதி செய்தல்/உள்ளாட்டில் கொள்வனவு செய்தல் ஆகியவற்றை வெளிப்படுத்தி வசதிகளை வழங்கும் கட்டளை எனக் கருதப்படுகின்றது.
  - இந்தக் கட்டளை 2018, ஒக்டோ மாதம் 10 ஆந் திகதியிலிருந்து செயல்வலுப் பெறுகின்றது.



2A I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2018.08.10

பகுதி I : தொகுதி (I) - இலங்கைக் கனநாயக சோசலிக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.08.10

மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிச்கதி உற்பத்தி செய்யும் வசதிகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் முயற்சிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள குத்தகை வரி மற்றும் தீர்வை வரிகளிலிருந்து விலக்கனிக்கும் அடிப்படையின் கீழ் மேற்கூறப்பட்ட வசதிகளை நிர்மாணிக்கும் கால எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுப் பொருட்களின் பட்டியலை இருக்குமதி செய்தல் அல்லது உள்நாட்டில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை மேற்கொள்வதாகும்.

4. மேலே குறிப்பிடப்பட்ட பரிவுகளில் கைத்தொழிலுக்காக மாத்திரம் கீழே காட்டப்பட்டுள்ள குறைந்த தகுதியைப் பெறுகின்ற தகுதிற்குக்கு உட்பட்டு சங்கக் கிடங்கு வசதிகளை வழங்குதல் வேண்டும் :

- (i) ரூபா ஜம்பது மில்லியன் (ரூபா 50 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீட்டைக் கொண்ட பால் உற்பத்தி செய்யும் வசதிகளைத் தாபித்தல்.

(ii) ரூபா ஜம்பது மில்லியன் (ரூபா 50 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீட்டைக் கொண்ட மருந்து உற்பத்தி செய்யும் வசதிகளைத் தாபித்தல்.

(iii) ரூபா எழுபத்தைந்து மில்லியன் (ரூபா 75 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீடுகளைக் கொண்ட மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் வசதிகளைத் தாபித்தல்.

(iv) (அ) ரூபா நூறு மில்லியன் (ரூபா 100 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீடுகளைக் கொண்ட கழிவுகளிலிருந்து ஏரிசக்தியை உற்பத்தி செய்யும் வசதிகள்.

(ஆ) ரூபா நாநாறு மில்லியன் (ரூபா 400 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீடுகளைக் கொண்ட கழிவுகளிலிருந்து துப்புரவேற்பாடாக காணி நிரப்பல் வசதிகள்.

(இ) ரூபா நூறு மில்லியன் (ரூபா 100 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீடுகளைக் கொண்ட கழிவு மீன் சுழற்சி வசதிகள்.

(ஈ) ரூபா நூறு மில்லியன் (ரூபா 100 மில்.) அல்லது அதற்குக் கூடுதலான முதலீடுகளைக் கொண்ட கழிவுகளை எரிக்கும் வசதிகள்.

ஆகிய திண்மக் கழிவு வசதிகளாகத் தாபித்தல்.

- (v) குறைந்தபட்சம் மொகாவோட் அலகு ஒன்றுக்கு (1MW) எரிச்க்கி உற்பத்தி செய்யும் கொள்ளளவைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிச்க்கியை உற்பத்தி செய்யும் வசதிகளைத் தூபித்தல்.

5. மேலே பட்டியலில் உள்ளடங்கியுள்ள துறைகளின் வசதிகளைத் தாபித்தல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த தகைமைகளைக் கொண்ட தகுதிறன்களுக்கு உட்பட்டு, புதிய உற்பத்திகளை மேற்கொள்ளுதல்/தயாரித்தல் வசதிகளை நிர்மாணித்தல் அல்லது உற்பத்தித் திறனை அதிகரித்தல் அல்லது உற்பத்திக் கொள்ளலை மேம்படுத்தல் ஆகியவற்றுக்காக தற்போதுள்ள உற்பத்திகளை மேற்கொள்ளுதல்/தயாரித்தல் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக மாத்திரம் ஏற்படுத்தயதாகும்.

6. மேலே குறிப்பிடப்பட்ட வசதிகளுக்கான விண்ணப்பங்களை விடயத்துடன் தொடர்பான ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட துறைகள் தொடர்பான விடயத்திற்குப் பொறுப்பான நிரல் அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட இறக்குமதி செய்ய வேண்டிய / உள்நாட்டில் கொள்வனவு செய்ய வேண்டிய மூலதனப் பொருட்களின் பட்டியல் மற்றும் கருத்திட்ட முன்மொழிவுகள் ஆகியவற்றுடன் சங்கப் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

7. விடயப்பொறுப்பு நிரல் அமைப்பின் செயலாளரினால் A1 மாதிரிப்படிவத்தை (அனுமதிக்கும் கடிதம்) பயன்படுத்தி அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அதேவேளையில், இதுடன் உள்ள முதலாவது அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு A2 மாதிரிப்படிவத்தை (அனுமதிக்கப்பட்ட மூலதனப் பொருட்கள் பட்டியல்) பயன்படுத்தி இறக்குமதி செய்ய வேண்டியும் நாட்டில் கொள்வனவு செய்ய வேண்டிய மூலதனப் பொருட்கள் பட்டியலுக்கான அனுமதியை அல்லது பரிந்துரையை வழங்குதல் வேண்டும்.

8. சங்கத் திணைக்களத்தின் சுலப தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்ததன் பின்னர், சங்கப் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் மேற்குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தை இந்தக் கட்டளைகள் நோக்கத்திற்கு அமைவாக கொள்கை ரீதியான உடன்பாட்டுக்காக அனுமதியை வழங்குவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் (வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்) செயலாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

9.இந்தக் கட்டளைகளின் நோக்கத்திற்காக,

- (i) பால் உற்பத்தி விடயப்பொறுப்பு அமைச்சு
- (ii) சுகாதாரம் மற்றும்/அல்லது உள்நாட்டு மருத்துவ விடயப்பொறுப்பு அமைச்சு
- (iii) சூழல் விடயப்பொறுப்பு அமைச்சு
- (iv) திண்மக் கழிவு முகாமைத்துவ விடயப்பொறுப்பு அமைச்சு
- (v) எரிச்சதி மற்றும்/அல்லது புதப்பிக்கத்தக்க எரிச்சதி விடயப்பொறுப்பு அமைச்சு

ஆகிய நிரல் அமைச்சுக்கள் குறிப்பிடப்படுகிறது.

10.இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் அனுமதிக்கப்பட்ட சங்கக் கிடங்கு வசதிகளின் உரிமையாளருக்கு ஒப்படைத்தல்/விலைப்பட்டியல் சமர்ப்பித்தல் ஆகியவற்றைச் செய்யவேண்டிய அதேவேளையில், சங்கப் பணிப்பாளர் திருப்தியடைக்கூடிய விதத்தில் சங்கக் கிடங்கு வசதிகளை வழங்குவாரினால் சமர்ப்பிக்கப்பட்ட “வங்கிப் பிளை” அல்லது “ஒருங்கிணைந்த பிளை” ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைச் சங்கத் திணைக்களத்தின் கீழ் வருகின்ற மேற்குறிப்பிடப்பட்ட அனுமதிக்கப்பட்ட சங்கக் கிடங்கு வசதிகளுக்காக மாத்திரம் விடுவிததல் வேண்டும்.

11.இலங்கைச் சங்கத் திணைக்களம், நிரல் அமைச்ச மற்றும் தொடர்புடைய நிரல் அமைச்சுக்கள் மற்றும் நிதி மற்றும் வெசுசன ஊடக அமைச்ச ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய நிறுவனங்களில் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு மேற்பார்வை அல்லது கணக்காய்வு நோக்கத்திற்காக சங்கக் கிடங்கு வசதிகளைப் பரிசீலனை செய்வதற்கு உரிமையுண்டு.

12.இந்தக் கட்டளையின் கீழ் அனுமதிக்கப்பட்ட வசதிகளை நிர்மாணிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட/உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுகின்ற மூலதனப் பொருட்களின் எஞ்சிய அளவுகளை மேற்சொன்ன மிகையான மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே உரிய தீர்வை வரிகளைச் செலுத்துவதன் மூலம் விடுவிததுக்கொள்ள முடியும்.

13. சங்கக் கிடங்கு வசதிகளின் உரிமையாளர்கள் அல்லது அதன் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளினால் சங்கக் கிடங்கு வசதிகளை முறைக்கொகப்பயன்படுத்துதல் அல்லது வெளியேற்றுதல் மேற்சொன்ன சங்கக் கிடங்கு வசதிகளை முடிவுறுத்துவதற்குக் காரணமாக அமைகின்ற அதேவேளையில், மேற்சொன்ன சங்கக் கிடங்கு வசதிகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சகல மூலதனப் பொருட்களினதும் அடிப்படையில் தொடர்புடைய வரியை/தீர்வை வரியைச் செலுத்துவதற்குச் சங்கக் கிடங்கு வசதிகளின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டிருக்கின்ற அதேவேளையில், இந்தக் கட்டளைகளின் நோக்கத்திற்காக மேற்சொன்ன சங்கக் கிடங்கு வசதிகளின் உரிமையாளர்கள் கரும்பட்டியலில் பட்டியலிடப்படுதல் வேண்டும்.

14.இந்தக் கட்டளைகளின் கீழான மேற்சொன்ன வசதிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கால எவ்வளவில் நிர்மாணத்தை நிறுத்துகின்ற சந்தர்ப்பங்களில் மேற்சொன்ன சங்கக் கிடங்கு வசதிகளின் கீழ் இந்குமதி செய்யப்பட்ட/உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுகின்ற மூலதனப் பொருட்களின் அடிப்படையில் தொடர்புடைய சகல வரி/தீர்வை வரியைச் செலுத்துவதற்குச் சங்கக் கிடங்கு வசதிகளின் மூலதனப் பொருட்களின் மீது செலுத்த வேண்டிய மொத்த வரிக்கான/தீர்வை வரிக்கான 50□ மிகைக் கட்டளைத்தைச் செலுத்துவதற்குச் சங்கக் கிடங்கு வசதிகளின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும்.

15. இந்தக் கட்டளையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட/தாபிகப்பட்ட மேற்சொன்ன உற்பத்தி வசதிகளைத் தாபிப்பதனை ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து ஐந்து வருட கால எவ்வளக்குள் நிர்மாண நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்சொன்ன சங்கக் கிடங்கு வசதிகளின் கீழ் இந்குமதி செய்யப்பட்ட/உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுகின்ற மூலதனப் பொருட்களுக்கான 50□ வருடாந்த தேய்மானத்திற்கு உட்பட்டு தொடர்புடைய சகல வரிகளையும்/தீர்வை வரிகளையும் செலுத்துவதற்குச் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும்.

16.இந்தக் கட்டளையின் கீழ் விசேஷமாகக் காட்டப்பட்டுள்ள சங்கக் கிடங்கு வசதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட செய்யப்பட்ட மேற்சொன்ன மூலதனப் பொருட்களின் பட்டியல் இந்குமதி செய்யும்போது/உள்நாட்டில் கொள்வனவு செய்யும்போது இந்தக் கட்டளையின் கீழ் அனுமதிக்கப்பட வேண்டிய ஏதேனும் வசதியோன்றைத் தேச நிர்மாண வரிகளிலிருந்து (NBT) விடுவிக்கப்பட மாட்டாது.

17. இந்தக் கட்டளையின் கீழ் சங்கக் கிடங்கு வசதிகளைத் தாபிப்பதற்கான அனுமதியை சங்கக் (திருத்த) கட்டளைச் சட்டம் உட்பட ஏனைய ஏதேனும் தொடர்புடைய ஏற்பாடுகளுக்கு இணங்கியதாக வரிகளிலிருந்து விடுவிக்கப்படுதல் ஆகாது.

18.இந்தக் கட்டளைகளின் நோக்கத்திற்காக “மூலதனப் பொருட்கள்” என்பது- உபகரணம், இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், தொடர்புடைய மேலதிகப் பகுதிகள் மற்றும் விடே சட துறைகளுக்கான கட்டுமான பொருட்கள் (கட்டளை இலக்கம் 04 இன்கீழ் காட்டப்பட்டுள்ள) சீமெந்து, மணல், பலகை மற்றும் நிறப்புச்சுக்கள் விதிவிலக்கு என்பதைக் குறிக்கின்றது.

4A I கொப்ப : (I) தேவை - திடு எடுத்து விடுதலைக் கூற வேண்டும் அது விடையை முன்னால் கொடுக்க வேண்டும். பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.08.10

### முதலாம் அட்டவணை

A1 அனுமதிக் கடிதம்

பணிப்பாளர் நாயகம்,  
இலங்கைச் சுங்கத் தினைக்களாம்,  
கொழும்பு 11.

..... (பிரிவு) கீழ் ..... (கம்பனியின் பெயர்) இதற்காக .....  
(வியாபாரத்தின் பெயர்) இன்கீழ் விண்ணப்பிக்கப்பட்ட சுங்கக் கிடங்கு வசதிகளுக்காக அனுமதி அளிக்கும் கடிதம்.

..... (கம்பனியின் பெயர்) இனால் ..... (திகதி) ஆந் திகதியன்று இந்த அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட முன்மொழிவுடன் தொடர்பானது. (கருத்திட்டத்தின் முன்மொழிவின் பிரதியோன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

அதன் பிரகாரம், மேற்குறிப்பிட்ட கருத்திட்டம் ..... (பிரிவு) இன்கீழ் வகைப்படுத்தக்கூடிய அதேவேளையில் இந்தக் கருத்திட்டத்தின் மொத்த முதலீடு மதிப்பீடு ..... (கருத்திட்டத்தின் செலவு ரூபாக்களில்) ஆகவுள்ள அதேவேளையில், இந்தச் சுங்கக் கிடங்கு வசதிகளின் கீழ் வெளியிடப்பட்ட 2018, ஒக்டோபர் 01 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தவில் காட்டப்பட்டுள்ளவாறு தொடர்புடைய பிரிவின் குறைந்துபட்ச முன்மொழிவுத் தேவைப்பாடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருத்திட்டம் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தவின் கீழான சகல தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ள அதேவேளையில், அது இந்த அமைச்சின் கீழ் உள்ள ..... (தொடர்புடைய செயற்படுத்தும் நிறுவனம்) மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதனால் சுங்கக் கிடங்கு வசதிகளை வழங்குவதற்காக ..... (கம்பனியின் பெயர்) இனால் சுங்கக் கிடங்கு வசதிகள் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்தக் கருத்திட்டத்திற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

..... (செயலாளரின் கையொப்பம்)

----- (செயலாளரின் பெயர்)

செயலாளர்,

..... (அமைச்சு).

உத்தியோகபூர்வ முத்திரை :

\*\*\* இதனைத் தொடர்புடைய அமைச்சின் கடிதத் தலைப்பில் சேர்த்தல் வேண்டும்.

பிரதிகள் : தொடர்புடைய கம்பனி

A2. அனுமதிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியல்.

..... (கம்பனியின் பெயர்) மூலம் ..... (கருத்திட்டம்) இற்காக இறக்குமதி செய்யவேண்டிய / உள்நாட்டில் கொள்வனவு செய்யவேண்டிய மூலதனப் பொருட்களின் பட்டியல் :

தொ. இல.	எட்டு இலக்கங்களைக் கொண்ட HS குறியீட்டு இலக்கம் (HS 2017 திருத்தத்திற்கு அமைவாக)	மூலதனப் பொருட்கள் பற்றிய விபரம்	இறக்குமதி செய்யப் பட்டதா? உள்நாட்டில் கொள்வனவு செய்யப் பட்டதா? என்ற விபரம்	அலகு	CIF பெறுமதி அல்லது கொள்வனவுப் பெறுமதி (ரூபா)
1.					
2.					
3.					
4.					
5.					
6.					
7.					
8.					

I கொட்டை : (I) தேவை - தீடு மூலம் போதுமான நிலைக் கணக்கை கொட்டை அதி விசை கேஸியில் பதியும் தொகை - 2018.08.10  
பகுதி I : தொகை (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.08.10

5A

சமர்ப்பிக்கப்பட்டது.

.....,  
தலைவர்/பி.பதவினிலை அலுவலர்கள்.

கம்பனியின் பெயர் :

கம்பனியின் முத்திரை :

திகதி :

பரிந்துரை செய்யப்பட்டது.

.....,  
செயற்படுத்தும் நிறுவனத்தின் தலைவர்.

முகவரி:

அலுவலக முத்திரை :

திகதி :

அங்கீகரிக்கப்பட்டது.

.....,

செயலாளர்.

செயற்படுத்தும் நிறுவனத்தின் நிரல் அமைச்சின் பெயர் :

முகவரி:

அலுவலக முத்திரை :

திகதி :

09-273